

SEC 65 / 2023-24 14th July 2023

The General Manager, DCS – CRD BSE Limited Corporate Relationship Department 1st Floor, New Trading Ring Rotunda Building, P J Towers Dalal Street, Fort, MUMBAI - 400 001

Scrip Code: **500114**

The General Manager, DCS – CRD National Stock Exchange of India Ltd Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (East), MUMBAI - 400 051 Symbol: TITAN

Dear Sir,

Sub: Newspaper publication for Form DPT-1

Pursuant Regulation 30 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the following Newspaper Advertisements published on 14th July 2023 with regard to Form DPT-I (Circular or circular in the form of advertisement inviting deposits).

Sr. No.	Name of Newspaper(s)	Edition(s)
1.	Business Standard (English)	All
2.	Dina Thanthi (Tamil)	Salem

This is for your information and records.

Thanking you,

Yours truly,

For TITAN COMPANY LIMITED

Dinesh Shetty

General Counsel & Company Secretary

Encl. As stated

<

சேலம் 14-7-2023 7 தினத்தந்தி

டைட்டன் கம்பெனி லிமிட்டெட்

பொசிட்டுகளுக்க	அமைப்ப விடுக்கும்	. சுற்றறித்தை அல்லது விளற்பா	யுக்கிலான சுற்றறிக்க	கை (கிறுவன் (ச	ம்ராமஃ மாகை பிக்கம்	டி பி டி - 1 ற்றுக்கொள்ளுதல்) விதிகள், 2014-ன் பிரிவு 73 (2)	(a) ເດຕັກແກ້ ເປີກີຄຸເ 70	நாள்ளார் விசி 4 (*	1) ທາການກໍ 4 (2) ຂາ ຂ	பெவற்றிற்கு இணங்க)
வ விபரங்கள்	Samand and and	o o o o o o o o o o o o o o o o o o o	தகவல்	wa (Billian (c	ALDIOILO(WWAII 9)	(c) மற்ற நடப்பு செத்துக்கள்	1,101 20,686	ა დეტელ ათვა + (. 	852 16,379	671 12,501
Gungy pract Specific Gunt, (pacif, Specify) ofgo Spr Spruty duplan.	₉₈₅ வட்டன் வடுமன் விற்டேட்,	odr 3, Albani, glain, abit fluib anti-90atab, gyst, 635	ins. p.Signilja. www.litencompany.in	r; 2/Quindir: 04344 - 276031	7	Gurás Gerásjásár	25,088		20,137	15,860
b. Speará Speault. Ggs	26 golima 1984					பங்கு சந்துக் பொதுப்புகள் பங்கு				
 தீழவை பர்றப் அக்க நகை தீறவைகள் பேற்கோள்கும் தெரிம், அந்து, ஸ். கிவைக் அம்மது பூனிட்டும் ஏதேனும் இருப்பில், அவந்தில் விபரம் 	Spean Spean, Grijde ni - entsek opps Gerden sit - greden sit - gGet	LLCGeng:				(i) சம் ஓப்பு பங்கு முதைனம் (ii) மற்ற பங்கு	11,905 11,994		9,284 9,373	7,464 7,553
ஏதேலும் இருப்பில், அவற்றில் விபரங் க	sé: - ஜமேர் - மற்றமை (ஆக்வவரிகள், 2.93 இன்றைப் தேதியின்படி, திறவனத்தி	நிறக்கள் நிறி இதிப் நடக்கி நக				போதுப்புகள் (1) நடப்பு அல்லாத போதுப்புகள்	11,004		3,373	7,000
	Copt God up growth & Lag Copt God up Growth & Lag Copt God up Growth God God Lag Lag	(பி. ரி.வுக் மிரிப்பட்டி ஈ ஏ எல்; விரசிவுக் இறுந்கியில் மற்ற . விரிப்பட் : ஆகையை மற்றும் ஆட்டியவல் விறப்படையே ஈடுபட்டும் அ. என் (மாகைய பெயர் 20 அரசு நியர் ஏ கி. மன்) வர்மாக்க்	ல் ஆட்டெரிவவுள் தொழிகில் ஈடுபட்டும் நம் இந்திடாவின் முன்னனி இ-வைல் நி	ey. gweisdd gêg, 800 fgu	мерфу Остудствено сліцувену.	(1) நடம்பு அல்லாத போறப்புகள் (8) ந்தி பொறப்புகள் (9) அத்தகை பொறப்பு (1) அத்தகை போறப்பு	1,359		1,026	971 143
	 d) dictude and sided of Spannings. Spit page 	(SGLL, ggrésent) : ar.(L.ar arc.) abGual .garg, abGuald a. ar Ga \$ 10,000 abgub ghighpanan galagan Garghara Gan. s	ler gwer figurenner wullum Ogen soldere odrugse ogs Benu pay, se	ம்டிகள் இடைபிருஷனம் எட்டது எக்கும் தபாரிக்கப்படலில்லை.	ochg, gurú figurepþir geræ	(b) ஏற்பாடுகள் (2) நடப்பு போறுப்புகள்	1,573		1,205	1,114
	5) ectre Genne Ninge 5) ectre Genne Ninge	re adog apë (ng sileo geer figuerore Gog cGpgió ri eë eë fi, guro : ecciue gGerué Glude eë eë fi, 15 un	9 ப்பட்டியன் நிறுவன்படி, சேல்ல் நடவ பெலிகள்) நிறுவனங்களின் பங்கு மூலநக நடர் 2009 அன்று, கூடப்பன் ஜோல்டிக்ஸ்	radio gradiji Griniji Oprasag Banitopopano sito Moni A	y go sperkivity. I p figureshe peer figurers.	(8) நிறி பொறுப்புகள் (I) கடன்கள்	1,190 5,090		225	
	7) William planykossow Go (m) A mish) odnigle agoi (m) A mish) odnigle agoi	(Genter oppio கடட்டன் காபென் இடங்கும் நுறைவில் சீப்புரில் வர (இடெ: கரைட்டி டெரிவேட்டில்ல் பிரிவில் செலுரிட்டில் புரோக்கில் நினராக விளந்துத்தது. "செல்யூரிட்டில் அன்று எக்கசேலுச் போற் ஆட்	ந்தத்தில் ஈடுபடவும் நிறவப்பட்டது. முக்க, 10 ஆக்ஸ்ட் 2020 அன்ற நிறவப்பட் ம் இந்தீயா (\$ESR) அமைப்புடதும் இது பத்	ing. Bhilpwark, odin, kor Boj Geog Gende Salary.	டிட்டி வைவேறும் ஆட்டு இந்தியா விட்		5,090 223		5,161 193	4,094 178
	 a) a) a	11 I. Sichard 2021 Jeany, Capit Code 4/374, 6 Sept Suit, distilit, i.j. Anni 1884 (1919 - 1919), Capit Code 4/374, 6 Sept Suit, distilit, i.j.	நடித்தில் 100% ஓவன் நிறுவரையும். கண்டி சரோச்சி மிட்கா செரிவான் கர்ம	. aGolfando gredell 10	dio algunes Group Opringguis Destatas de Granico I d	(N) அத்தை பொறுப்பு (N) வந்த்த தெழுத்தத்தக்கவை - குற மற்றம் சிற நிறுவனத்தின் மொத்த நிறுவவத் தொகை	139		198	158
	(0) டி சி எம் நாந் அமெரிக்கா இர (1) கட்ட்டன் இன்டர்நேஷனம் கு	11 - பெற்றார் 1001 அன்று பன்றவை ஒரவும் வரையட்ட வைபட்டு வசத்தின் முழு உடையை இன்ன நிறுவைகள் 15 முற்ற 2001 அன்று ம். புடிவி ஏ வட்டம் நிறுவனதின் முழு உரிவை இணை நிறுவைகள் நூட்டுந்தில், மல்லவிர், சுத்தர்ட் 1 டிகியர் 2002 அன்று, வடட்டன் நேறா நுட்டுந்தில், மல்லவிர், சுத்தர்ட்டத், மணின் பிருவில், மன்றையின் நிறுவ்பட்டது.	graden Nicke Aferen Organi u.km gen. 10 paper sticket by er	ர்கும் நேர்கத்துடன் நிறவப்பட்ட ஒரு உரிவை தனை நிறவகத்தில்	த். நக்க நிறுவகமாக, கவிர்க்குடம்	- குற பற்றும் சிற நிறுவனத்தை தவிர, உன் வழங்குனர்களின் மொத்த நிறுவவத் தொகை	826 497		857 429	537 218
	திறுவரத்தின் கொள்ள (பூனிட்டு நிறுவரத்திற்குச் சொந்தமானவை:	rio doseggi a postotica.				(b) மற்ற நிதி பொறுப்புகள் (b) மற்ற நடப்பு பொறுப்புகள்	3,365 118		429 2,386 30	1,905 23
	 Gunisagog, ugy glandi, quina pumficu inggra arGeatosti y Gardadgar (Godys, automeric 	டில் நோக்குமான் நிறமப்பட்டது. வளின் விபர்கள்! பாற்றும் போக்குந்தாலில் நிரந்திய அனுவலக்கள் அளிடால் ஒது! நகிழ்நாநி, கோயங்குதா! நமிழநாநி, சிக்வம்யாப்புர் மற்றும் நப்போ (சிக்கிம்) ஆகிய இடக்களில் உள்ளன.	(atpm.ar), gobasi (centralys,tr), Gpn	ikur (nygg OlyGyni), gybód (n	áppendec), udápeř (sáppendec),	(6) ஏற்பாடுகள் (6) நடப்பு வசி பொறுப்புகள் (நிகர மதிப்பு)	73		80	80
 கம்பெளி நிர்வாகத்தின் சருக்கமான விபரங்கள். 	gpவரானத், இபக்குளர் கு	ழகின் மேற்பார்கை, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுத்துக்கு உ	ட்பட்டு. நிர்வாக இயக்குனர் மற்றும் செ	ipnjikovan Granatski g	முவால் நிர்வகிக்கப்படுகிறது.	மொத்த பங்கு மற்றும் பொறுப்புகள்	11,521 25,088		9,559 20,137	7,193 15,860
இன்றைய நேறிவின்படி, இயக்குன இறுறற்	teafair Quisteatr, gossifieatr, s _i g s	nër upgus Gyrghë. Gystotifi		4 S creir	கொயில்	 d. நர்றிக்கை அல்லது விளம்பும் வெளியிடப்பட்ட தேதிக்கு உடனடியாக முந்தைய மூன்று விடபுரும்கள்? 	ayangangkanan padikasa Goccus	2022-23	eure இடவலில் முற்றும் ஆண்டுவி 2021-22	ler අණත රණග ඉලබොහන් රෙදිය ඇ (ල. Cangille)
திரு. எல் கிருஷ்னன் ஐ ஏ எல் (தலைர்) திருமதி பரியம் பல்லவி பல்தேல் ஜரால்,	Jangaran Mai Geografi, pulig	க அந்த, தொழிந்தையுள் துறை, செய்யவர், சென்னன் - 600 01 தமிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதம் கேயமானர்.	0.	03439632 B66ki	कं जातिकीका दिए पूर्व सर्वक कं जातिकीका दिए पूर्व सर्वक	A. இயக்க நடவடிக்கைகளிலிருந்து பணப்புழக்கம்		4.465	2,932	1,233
Mr. Oggange configuration of evaluation	di Guayà Geopi Lift, giốt gai ye	и, Одлубричения дипу, Окинико, Окение - все ссе.		03048710 BSBu	air ayildalkini. Oyluşir etdiri	வரிக்கு முன் நிகர் இளபம் கீழ்க்கண்டவற்றிற்கான அட்ஜன்ட்டென்ட்டுகள்				
By. R. Co. Garden prode	"இன்ட்டக்கிட்டி", # 103, வீரசந்தி	TakOL.g. பெல்லூர் - 500 000. ரா. எவ்ட்ராவிக்ஸ் சிட்டி பி. ஓ ஓஞர் பெலின் ரோட்டிற்கு அப்ப	mb, Quibagog 500 100.	05228157 Bleura	Scotom Subject Subject	- டெப்ரிவியேஷன் / அமார்ட்டைவேஷன் வெவவு - நிகர அன்ரியலைல்டு எக்கிலேஞ்ச் இவாயம் / (நஷ்டம்)		364 (1)	347	331
Big edit edit Lin.it Big ansheed yfi	umbGu gewak, 24 Ggendi Gan 28/2, ZBGpilnCutu ansvali (Gag			00160662 ant_hig GsGan	gungan Junksejahuani upgib gGoani, sansouani	- சொத்து, ஆமை மற்றும் சுறுவிகளின் விறப்பன (அமற்றும்) (ம்கிரப் செய்தம் பீதான) - கூட்டு முயற்சியில் முதவீட்டு விற்பளை பீதான இலாயம்		3 2	3	(4)
ф.у. (d. офрани)		மர்வேட் விக்டெட், 7ம் மாடி, கிகப்பி ஆச்சி பிவடிய, 18/5 ருக்ம	சி வஷ்பிபத் நோடு,	00494806 ўўраня	Subpart	- நடித்தத்திரிய வந்தல் பெற்றத்களைவளுக்கான ஏற்பாடுகள் நிறை மற்றும் தன்றுப்பு செய்யப்பட்ட - வட்டி வருவாரப்	. Goneoner китёры Сирёрёнанськіг	(137)	0 (92)	34 (73)
Bg. Gglupam diundi unbut, Gonspreist ReiGerreb	075, ABuséria, gpaya, Byjés yunti Goáni, ayihi matrifisa	ம் அருக்க பக்டி, அவநாபாத் ருஜாத் - 380 007. இறுதினிடரில் இந்தியன் இலைடிப்பூட் ஆஃப் டேக்னமழி பே	Cendo, Gednavar eco oze.	02359563 Ядын 08497296 Ядын	(Subject	- டிவிடெண்ட் வருவாம் - இலாபம் மற்றும் நஷ்டம் மூலமாக, நியாயமான மதிப்பில் நடத்தப்பட்ட மு	தவீட்டின் பீதான இவாபம்	(0)	(24)	(24)
No. App www.pod Ary. App Alexan	albert 52, d'Opting avec. On 3302 A alte, al Gerhur, Ogeo	இஞ்ஞின்பரில், இந்தியன் இன்னடிப்பூட் ஆட்ட் டெக்காவழி பே போல், சாப் வேயவுட் நோடு, சத்ப சாப் வேயவுட், வைட்டிகிற சர்க்கின், மகாலக்குலி, மும்பை 400 011	. Финануу - 560 066.	00572855 Ядин 00422786 Ядин	r Bukeert Bukeert	- இலாப்ப மற்றும் நடியம் முலமாக, நியாய்வான பதிய்கில் நடத்தப்பட்ட முதலில் - வாடகை தன்னுப்பு	டிள் தோன் இரைபம்	(14)	(20)	(12)
 அபாப காரணிகள் குறிந்து நிர்வாகத்த கண்ணேட்டம் 	நன் வட்டன் கம்பெளி விகிட்ட ஆனது. ஆட்ம் இந்தியா விகிட்ட் ப் பட்டியவி இரைப்துடன் அரு நாளிட்ட பெட்டியவி	ளிகில், வாவக்கும், முல்வை 400 011 மத்தோடு இடைக்கியம் கேவல்கோல் சிருக்கு விறி இந்துவைக் பட்டத்தோது, 35 ஆண்டுவந்திர கோவை இவகி வறு இந்நுவைக் மன்பதின்றது, பம இடங்கில், பம ஓரைவகில் நட்டத்தை இவகும் அமில், அத்தனை வந்தக் வந்திற், அன்று முறைக்கில் நிறப்படுக்க நடிக்கலாளர்கள் தெத்தும் முன்பணம் பட்டுமேனரும் அற்றும் மந்த வ	c.n.r ggüsér a.C.) Agamengő, og g. 18.500 Gany argunnő oggó 30 un ma amtigénen. Anamillós das –fil	றம் இந்நிறவடை, பி. எல். ஈ. விகியே 19 2023 அன்ற முடிவடைந்த ஆண் பு. ந., 11,094 கோட்ராகல் 707	ட் மற்றம் தேஷனம் ஸ்டாக் எக்கவேற்ற நக்கு கு. 4,665 கோடி வரிக்கு முற்றைய 19 0003 அன்றின்படி! மக்கூல் வெல்லா	 துணை நிறுவனத்தில் முதலீடு முடக்கப்படுதல் 		240	(90)	137
	தொடர்த் 15 ஆன்டுகளை எக்கிட்ட ஒற்றில் நகைச் வாட்குவதற்காக வ	டிலிடன்டுகளை வழக்கி வருக்குது. அனது மூரதனத்தில் நிறுவருத்திற்ற மடிக்கைடாளர்கள் செழுத்தும் முன்பணம் மட்டுமேடாரும் எற்றும் எந்த வ	ஏத்த நீண்ட காம கடலும் இல்லை. பெடிரி சிக நிறுவன்மும் எதிர்கோன்றும் சாதாரண செ	Rij gili gybar (Genal ar gortila. Gengla assimsjang palit Casilogi	ஸ்ட் - (ஜி எர்) கீழ் எழுப்பட்டும் நிறி. ந நிறி கபாபமும் இந்நில்கள்	- நித்ச் செலவுகள் மூலதன் மாந்றங்களுக்கு முன் இயக்க இனாபம்		240 4,814	195 3,224	181 1,719
g. Boschi Geggadu, ebspatistis. Gere Boschi Geggan ann objet affirm fine niss. Boschi Geggande pag Gentune displate	n. () eCL. fillumer figures à Game egu (i) y Guyèèrés cégné asecté	ை இல்லை (ஸ்.பீது வட்டி: இல்லை நிறுவனத்திடமிருந்து கடன் மற்றும் அதன் சீதான வட்டி: இல்ல				கீழ்க்கண்டவந்றிநகான அட்ஜன்ட்பெண்ட்டுகள் - வர்த்தக பெறத்தக்கலைகளில் (அறிவரிப்பு) / குறைவு		(414)	(204)	(78)
		நிறவனத்தி, பிருந்து கடன் மற்றம் அதன் சீதான வட்டி: இம்ம	140			- சரக்குகளில் (அதிகரிப்பு) / குறைவு - நிதி சோத்துக்கள் - கடன்கள் பெருத்துக்கலைகளில் (அதிகரிப்பு) / குறை	rei	(2,165) (17)	(4,803)	(243)
 டெபாசிட் திட்டத்தின் நிறவா வரியம், நிமானத்தை நி 	lang வேற்றிய நே றி		3 Ca 2023			- மற்ற நிதி சொத்துக்களில் (அதிகரிப்பு) / குறைவு - மற்ற சொத்துக்களில் (அதிகரிப்பு) / குறைவு		100 (287)	(511) (185)	245 (34)
 இத்தகைப் டெபாசிட்டுவருக்கான 	awgieu addeljęg, Qurgity	ந்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதி	13 Geörübüh 2014 Jele Gelegih 9			THE WAS DISTRICTED AND ADDRESS OF THE PARTY OF THE PARTY OF		(71)	1,067	2,587 187
 () சட்டம் மற்றம் அதன் கீழ் வி (பொறு மக்களிடமிருந்து 251 	Bacicic elgentaria, Occurbic s - 5: 3,010 Gena; a giodientech	இவர் வடிவில் நிறுவனம் எழுப்பக்கப்புப் தொகை: பகிருந்து 10% – கு. 1,207 கோடி)* நாகை:			g. 4,223 Gan ₄	- வர்த்த செறுந்தத்தக்கலைவனில் (அதிகிப்பு) / குறைவு - மற்ற நிதிப் பொறுப்புகளில் (அதிகிப்பு) / குறைவு - மற்ற நடப்பு பொறுப்புகளில் (அதிகிப்பு) / குறைவு		41 979	189 481	254 (218)
 கழ்க்கன்ட தினங்களில் எகர் முற்றைய நிறியான்புள் க 	நெப்கில் இருந்த மொத்த டெபாசிட்டு அட்சி நாவன்று காடல் பெலிகி	grans:			6, 2,250 Garu,	- crounised (autoficia) / isensu		9/9 61 2,952	481 51 (330)	(218) (49) 4.364
(ii) eggin sanag eter (iii) eggin silindulululuga, (iii) aska usligasin prata	acul praving după Gerefeliuluiu (gygluerg t go Guunii, Gyrens ryskyet glycoluellasiuu, Gerery	z Go 2023 awarpansy) zu Gutzeff Chanas			6, 2,250 Garu, 6, 2,254 Garu, 6, 4,223 Garu, 6, 2,254 Garu,	வரிவளுக்கு முன் இயக்க நடவடிக்கைவரிலிருந்து (பயன்படுத்தப்பட்ட) / - செலுத்தப்பட்ட நேரடி வரிகள், நிகர மதிப்பு	s_gerésüull_ Gyrésià	(1,142)	(796)	(263)
*Geágaficia, ப்ரீமியம் (ரு.139 i	சோடிகள் உட்பட) டேபாசிட்கள், ஃ. n) விலக்குதல் உட்பட கணக்கிடுதல்	்ரீ ரிசர்வ்கள் மூலம் நிறுவனம் திரட்டக் கூடிய தோகை மு	இம் இது முழுகையாக வருமாக	u)	0 100 204	இயக்க நடவடிக்கைகளில் இருந்து / (பயன்படுத்தப்பட்ட) நிகர நோக்கம் செருத்து, ஆயை மற்றும் கருமிகள், அருவமான சொத்துக்கள் மற்றும் முதவீட்	டு சொத்து வாங்குதம்	1,810 (288)	(1,126) (173)	4,101
9. டொசிட்டுகளை எழுப்புவதற்க இட்ட காலம்	ான விதிருறைகள்	12 1016	A			செந்து, ஆமை மற்றும் கருவிகளின் விற்பணைபிவிருந்து கிடைந்த வரும துணை நிறுவனங்களில் முதலிடுகள் வாங்குதல் மற்றும் இதர பங்கு இன்	descrip	10 (15)	(169)	7 (30)
முக்கிய நிபந்தனைகள்	12 மாத நகை வால்கும் திட்டம். இ	நீம் வாடிக்கையாளர் 10 தவணைகள் சேலுத்துவார் மற்று	ம் திட்டத்தின் சேர்ந்த தேதிவிலிருந் _ர	த 366 நாட்கள் முடிவடைத்	ر بين سواري درن څه و و	கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டது / (கொடுக்கப்பட்டது) தனை திறவண் கூட்டு முயந்சி / தனை திறவனங்களில் முதவீட்டு விற்பணையிலிருந்து	களிலிருந்து பெறப்பட்டது			2 43
		00/- அல்லது அநற்கதிலமாக (கு. 1000-ன் பேருக்கல்களி மாதம் ஒரு நவனை செலுந்த வேண்டும் தீட்டத்தில் சேர் திவிலிருந்து 400 நாட்களுக்குள் வாடிக்கையாளர் கண்டிப்				நாள்-கள்வர்ப்புகின் டிபஞ்சாகலில் முதலிடு இன்டர்-கள்வர்புகின் டிபஞ்சாகலில் முதலிடு இன்டர்-கார்பரேட் டெபாகிட்டுகளில் வைப்பு	aurige editorio	(353) (570)	(100)	(5) (150)
வட்டி விகிதம்	இது ஒரு நகை வாங்கும் திட்டம் எடியக்கம் அவருக்கு அர்புகும். அ	என்பதால், வட்டியாக எந்த வருவாயும் வழங்கப்படாது. விக்கப்படுகிறன:	congo, Bjánarius, cirista	ньштат даманд Орган	s (рушрфур) ран штыул	இன்டர்-கார்ப்றேட் டெயாசிட்டுகளிலிருந்து வருவாப்		864 260	750 (568)	100
	் திட்டத்தில் சேர்த்த நாளிவிருந் சதவிதம்) தன்னுபடி வழங்கப்	த 305 (முன்னுற்றி சுறுபத்தி சூறு) நாட்கள் முடிந்தவுட படும்.	ar RGL:±CleyaflarCurg; express	படும் 1 (ஒன்று) மாதத் தவ	வளைபில் 75% (எழுபத்தைத்து ந	மெக்குர் ஆன / (வைக்கப்பட்ட) வங்கி டேபாகிட்டுகள், நிகர மநிப்பு மியூச்சைல் ஃபண்டுகள் (வாங்குதல்) / விற்பனை, நிகர மதிப்பு		(1,729)	2,815	(2,640)
	godr Gpach Gréignis, pri- géngrus, une explision (b).	கண்ண முத்த சேப்பு வரும்படைப் ந்துக் 550 (முன் எளின் என்னிக்கைகின் அடிப்படையில், 1. (ஒன்று) 10 இத்தகைய தன்னுபடி, வாடிக்கையாளர் நகை வாங்குவதா	தூற் நாடக்குக்குப் பற்கு ஆன்ற ந. தவனைவின் 55% (ஐம்பத்தி ந ர. அடிப்படைவில் இருக்கும்.	856) (galiggp) agus 856) (gali 75x (agus	Rig 200) enestros eltras Programmes Colones Cris	நிறுவரைத்தின் ஃநொஞ்சைவிக்கள் மற்றும் வெண்டர்வறுக்கு வழங்கப்பட்ட நிறுவருத்தின் ஃநோஞ்சைவிக்கள் மற்றும் வேண்டர்களுக்கு வழங்கப்பட்ட கடல		3	(34)	(97) 94
	- மேலும், டெபாகிட்தாரர் கீழ்க்க 400 (நாலூறு) நாட்களுக்குள் 100 நாட்களுக்கும் இந்த நாட்	alm_acreg Geologia: para comban all'Lund; androgy not 100 per sumba codo; antrodo parabana accusal;	est Struster Garrierinide Gar	B own Grund' aretado	Camillo Conta accress	துணை நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட டிவிடேண்டுகள் உள்- சூத்தகையிலிருந்து பெறப்பட்ட சூத்தகை பேமென்ட்டுகள் (பெறப்ப		30	24 21	24 19
	தொக்கைப் நிறுவனம் நிருப்பி ஒரு மதிப்பிற்கு நிறுவனத்தி	திவிறிறுக் (200 நடக்கும்) வாடுக்கவானர் கண்டிற் காடிறுக் மடியாக நிக அரையாத் வந்துகிறது. நாக் (200 நடக்கும்) நாக் முடிறித் அரும் (அந்துகட்டும்) நாக் (200 நடக்கும்) அருக்கு அருக்கு மற்றுக்கும் இருக்கு வருக்கும் அருக்கும் மற்றுக்கும் இதுக்கும் நாகும், காடிக்கமானர் நாக காடிவுதல் கடகாற (மேறும்) நாக் வருக்க விட்டிற், குக்குறு நாக் மருக்கும் (2004 நக்கை) நாக்கும் இருக்கும் இருக்கும் (2004 நக்கை) இருக்கும் இருக்கும் அருக்கும் (2004 நக்கை) இருக்கும் இருக்கும் அருக்கும் (2004 நக்கை) இருக்கும் இருக்கும் அருக்கும் (2004 நக்கை)	ட்ட தன்னுபடி வவுக்கள் வழங்கு என்னவல்	ib. eursplessurentsdriger	ப்கள் சேலுத்திய தவனைகளின் -	பெறப்பட்ட வட்டி முதவீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட நிகர ரொக்கம்		135 (1,653)	52 1.564	60 (2,744)
						பேறப்பட்ட உள்ளனிலிருந்து சீபேமென்ட்/வருமாளம் நின் வதிப்பு) டிவிடென்ட் விதியோக வசி உட்பட, வழங்கப்பட்ட டிவிடென்றுகள்		965 (666)	225 (355)	(626) (355)
செலுத்தும் முறை	complete summer Gody fill untruju 400 pm. aggalger complete summer.	வாக நகை வாக்கும் வடிவிலிருக்கும். காக கோரிக்க க விடுத்தால், காசோமை / டி. டி. / எவக்ட்ரா ரி பெடில் சேர்பாவிட்டால், நவணைத் தோகையானது, வ நகு தன்குபடி வவர்சர் வழரிகப்படும், இதனை மேற்கல் ந	ofik upretebilut epotens tromb Geroop / up up / erobilprofik up	Brounde Gegyppius) de. meretaliset rossons Bround	SuefitaciuSci. Gorge	குத்தகை பொறுப்புகளின் பெடுமன்ட் (செலுத்தப்பட்ட வட்டி தலிர்த்து) செலுத்தப்பட்ட நிதிச் செலவுகள்		(214)	(143)	(98)
f Allen seeders Granus	வாங்க பயன்படுத்திக் கோள்ளவர் கூடுப்படும் கூட்டமிட்ட கால ச	ione emikine merkenskerer SAR' i kenner finnse	ib manhish 1, 2014 namb m. AA	ausāna. 2023-24 filiku	remuer d'ancerer annotété	நிதி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட நிகர ரோக்கம்		(155)	(468)	(1,260)
 திப்பர் ஓவங்கும் தேதியைக் அப்பலனை மற்றும் சுற்றதி செய்துபடியாகும் காய வரையரை 	Base andergy efferburth to	னது வாடிக்கையாளர்களுக்கான இந்திட்டங்களை நிறுவன நிறும் 2024-25 நிறியான்டில் புறிப் கர்றநிக்கை வெளிவி வெளியிடப்படுகிறது. இந்த சுற்றநிக்கை, செப்டம்பர் 30, 1 நேறி வரை, இநில் எது முன்போ, அதுவரை செல்லுபடியர்	டப்படும் தேதி வரை தொடர்ந்து சு 1984 வரை அம்மது 2024 ஆம் ஆ	ந்தாக்களை ஏற்றுக் கொள்ள முன்புல் நிறுவனத்தின் ஆண்	இந்த சுற்றிக்கை நிப் பொதுக்குழுக் கூட்டத்	(A+B+C) ஆன்ஷல் உருவாக்கப்பட்ட / (பயன்படுத்தப்பட்ட) நிகர ரொக்கப் நோக்கப் மற்றும் ரொக்கத்திற்கு சமமானமை (ஒபனிய் பேலன்ஸ்)		117	147	50
g. Grundi-Gamer engineege	aren arrented whose	்றத்தன். தகைத் திட்டத்தை 10 ஆண்டுவருக்கும் மேலா செலிக்கப்படும் ஒன்பணங்கள், டேபாகிட்டுகளாகக் கருதர் மயம், வாடிக்கையாளர்களுக்கு, மாதாந்திர அடிப்படையே	நிறவனம் நடத்தி வருகிறது. நிற	வண் சட்டம், 2013-ன் படி	. BAD Linester &	சேர்க்கை / (குறைவு): அன்ரியவைல்டு எக்ஸ்கேஞ்ச் (இலாயம்) / நஷ்டம் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவை (குபனில் பேலன்ல்)	5	119	117	147
9,000	3	out, வடிக்கையாள்களுக்கு, மாதாந்திர அடிப்படைவி	நடிக்கைச் செழுத்தி நகைச் ட	ாக்கும் வாப்ப்பை இத்திப்	List geläkkiper.	ூரக்கம் பற்றும் நோக்கதிற்கு சுமாகனமை (முடனின் பேண்ஸ்) வ. கடந்த மூன்ற ஆண்டுவளின் வ. கடந்தவுண்டின் கொள்வகளின் நிறுவனதில் நிற குறிக்கைன், நிர முறைந்தம் மாந்தம் மிறும். இறிவர்கள் கக்கவுண்டின் வரும் நிறுவனதில் இடைங்கள் மற்றும் இருப்பனில் அம்றின் விண்ணு	povené eliub, 2013-én diffey i hlido Binda diffest, 2016 J	33 உடன் படிக்கப்பட்ட, நிறவ நகியவுத்தின் கீற அதிவிக்கப்ப	ன் இந்தியன் அக்கவுண்டில் ஸ்டா ட்ட இந்தியன் அக்கவுண்டில் ஸ்ட	ள்டர்ட்ஸ்) விதிகள், 2015 மற்றம் திறவ என்டர்ல் (Trid AST) தாநிலைவரக்கினர்
h. பெறப்பட்ட சிரேடிப் ரேட்டிங் () சிரேடிப் ரேட்டிங் ஏஜன்கிலி	Mar Quant : g A aght	g éláGLC				நிறுவளத்தின் இவாயிகள் மற்றும் இருப்புகளில் அவற்றின் வின்னவு				
(ii) Gupúruúu Grásjá (iii) Gupúruúu Grásjáláras	: AAA : Optiopide : Optiopide	ன் அந்தம் "ஸ்திரத்தன்மம்" ஐ சி ஆர் ஏ வழங்கும் மிக : கீரெடிட் அபாயம் மிக குறைவானதாகும். ஏப்ரல் 28, 20	штру Айрус датайсь Орсц	plu, AAA ayaya. @gy Coc	циней Оцер Ошинес	 இயக்குணக்களின் அறிவிப்பு இயக்குண் குடி இதன் மூலக் அறிவிப்பதாவது - 				
(N) ரேட்டிங்கைப் பெற்ற தேதி	: gújá 26,	2023	or many areagon, many			 எட்டம் செயல்படுத்தப்படும் முன்னரோ அல்லது செயல்படுத்தப்பட்ட பின்ன (வப்பால்ட்), மற்றம் திருப்பிச் செலுத்த தவறிய ஒரு முறை, திறவனம் அனத. 	ரோ, நிறுவனம் தான் ஏற்றுக் கே உடனே சீர் செய்தது மற்றும் அந்த	rain_ டெபாசிட்டுகளை அல்லத சீரமைப்பிற்கு பிறகு ஐந்து ஆக	து அத்தகைய டெயாசிட்டுகள் மீதாவ ஸ்டு காலம் கடத்துவிட்டது.	a வட்டியை நிருப்பில் செலுத்த தவரவில்
 இத்தைவை டோசிட்டுகளை செய் உருவாக்கப்படவுள்ள கட்டனத்தின், 		Jedi Gelegy 16 erát upstá Gung (jang) Keakt				 நிறுவனத்தின் விவகாரங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அவர்கள் சையாக (திறுவனம் நன்று பொறுப்புகளைப் பூர்த்தி செய்ய இயலும் மற்றும் சற்றநிக்கை 	ழமுகையான திருப்தியடைத்திரும் அல்லது விளம்பரம் வெளிபிடப்	மிறாகள் மற்றும் நிறுவனத்தின் படும் தேதிவிலிருந்து ஒரு வரு:	ா மதிப்பேப்பட்ட எதிர்கால நிதி நில ட காலத்திற்குள் நிறுவனம் திவாமாக	வையைப் பொறுத்தவரை, உரிய நேரு மறு என்பது அவர்களின் கருத்து.
 இத்தகைப் டோசிட்டுவருடன்; ; அல்லது முக்கிய மேலாளர்களுக்கி 	இயக்குளர்கள், புரொமோட்டர்கள் நிருக்கும் ஏதேனும் நிதி அமைது மே . அத்தகைய தொடர்பு மற்ற நபர்களி ம் பட்சத்தில் அதன் விளைவு	egajitan B				இடிகளுள் ஒழு இன்ற முகை அளியார்களும் அக்கழு செய்யப்படுதப்பட்ட பின்ன கடம் பெறும்படுத்தப்படுத் அன்றிற அக்கழு செய்யப்படுதப்பட்ட பின்ன (கட்டிகள்), மற்றம் நில்பில் தெழுத் தமிழ்ப் ஒரு முகை, நிறுவளல் அகை, நிறுவளல் தனது போறப்புகளைப் பூத்தி செய்ய இயறும் மற்றம் அறியிகள் திறுவளல் அனது போறப்புகளைப் பூத்தி செய்ய இயறும் மற்றம் அறியிகளை நிறுவளல், அடம் பிறியா எழுதும் அணியிகள் கொடியில் இயறும் மற்றம் அறியிகளை கட்டம் மற்றும் விறிவருக்கு இண்டு செய்யப்படுவனு என்பது பெயல்படுகள் கட்டம் மற்றும் விறிவருக்கு இண்டு செயல்படுவனு என்பது பெயல்படுகள் கட்டம் மற்றும் விறிவருக்கு இண்டு செயல்படுவனும்	பட்டுள்ளது: திருப்பெளிக்கப்படுதற்கு மத்திய	.ass s.j.frangovilálipy o	dry državary:	
தொடர்பிலிருந்து மாறாக இருக்கு	ம் பட்டித்த அதன் விளையு.					6. எட்டம் செயலாக்கப்படும் முன் நிறுவனத்தால் ஏற்றுக் கொண்பப்பட்ட டெயாளி. சந்தா தேரைகளை அன்னெயூரி ஆக சுருப்படும் மற்றும் மற்ற அனின்யூரி. ரீ. கிரெட்ட மதிப்பீட்டில் ஏதெறும் எறின்னதபான மாற்றம் நேரப்டால், எந்த அ. தேற்றிக்கை அல்லது வினம்பர வடிவினை கற்றிக்கையில் குறிப்பீடப்பட்ட?	ந்தார் திருப்புகள் விழுத்தப்பட்டும் நிக்டன் பொறுப்புகளுக்கு இணை பாரைவின்கி பெருக்கு	scher opgia versoning ve suns (uit urem) velicidicidi elleur detuch emicio Co	process companient announced in Go. Links arretember and be in O.S.	guarienscuyo, oppen usrju,
 நிலுவையிலிருக்கும் ஏதே நிலுவைவிலிருக்கும் தொகை; 	ஆம் லட்பாசிட்டுகளின் வ	g. 2,290 Garu,				g. சந்தந்கள் சுவ்வது விளம்பர வடிவினை சந்தநிக்கையில் குறிப்பேட்டப்டட்ட h. திறவனத்தால் ஏற்றுக் கோன்னப்பட்ட டெயாகிட்டுகள் (செல்லும்) டெயாகிட்டு	நோக்கங்களுக்காக மட்டுமே டே. கள் தனிர ஏதேதும் இருப்பின், .	ாசிட்டுகள் பயன்படுத்தப்படும்; அவற்றின் சொத்த தோகை அறி	indicour. General (c) and Grant	9 ஆகுர் மற்றுர் அமை நிறவாத்தின்
b. Gugge Gendenbuck. Ggg; c. gggs Gendenbuck. Genge G	gres;	பல்வேறு தேதிகளில் கு. 3,690 கோடி (நிதியாண்டு 2022-23-ல், வெ	rii:Carp Grobyfice Cadlaws o	R)		h. நிறுவனத்தால் ஏற்றுக் கொண்கப்பட்ட பெடாசிட்டுகள் (செக்பூர்டு பெடாசிட்டு கன்செக்பூர்டு உடன் பொறுப்புளுக்கு இணையாக (பரி பாரை) ஏற்ப்பிடப்ப இந்த சுற்றறிக்கை, நிறுவனத்தின் இயக்குளர் அருவின் அங்கோர்த்துடன், அவங்கி அங்கிசிக்கப்பட்டது. மற்றும் நிறுவனத்தின் பெரும்பான்மை இயக்குளாகளாம் கையெ	ga. Mr Guulla Gevilaiuugilga	. இதில் அடங்கிறிருக்கும் உள	ng, 3 Cas 2023 Johny pan. Gugo	Sukgen eggk milikke essite
d. வட்டி விற்றம்;		இது நகை வால்கும் திட்டம் என்பதால், வட்டிக வாடிக்கையானருக்கு ஒரு தவணைத் தோகைபி	re எந்த வருமாயும் அளிக்கப்படும ன் மதிப்பில் 55% முதல் 75% வசை	வதில்லை, எனிலும், நகை யான தன்னுபடி வழங்கப்ப	வாங்கும் போது டுகிறது.		(gapiliuli apir pro, figu	emusettér ugleunengyzér uglej	a	ாரியத்தின் ஆணைப்படி
G. unificantisation Gorge and G. unificantisation advantage	trafitans;	6. 6.70.416 Gara				தேதி: 3 மே 2023 இடம்: பெங்களுரு				சி கே வெங்கடராமன் நிர்வாக இயக்குனர்
தவநிய காலம் உட்பட, டெபாகிட் வட்டியை நிருப்பிச் செலுத்த தவர	s, தொகை மற்றும் நிருப்பிச் செலுத் டுகள் மற்றும் அவற்றின் மீதான நநக், ஏதேனும் இருப்பின்	S. Brown				& Gunto water or not help	சார்பற்ற தணிக்கை	கயாளர் சான்று		
g. Quinkiproteere, Quinkigee dy Co	tjyde nich ollegija pėlyjum liekului	aging Sees				டைடன் வடுவர் கிறிட்ட இடைகிட்டிர், \$193, வீரணுதின,				
 திறுவனத்தின் நிதி நிலைவ கற்றநிக்கை அல்லது விளம்பரம் (சடிபத்திய மூன்ற நிதியாண்டுவளுக்கான, வசி செலுத்தும	நந்த முன் மற்றும் மின், நிறுவனக்	தீன் இவாபங்கள்		டைட்டன் விடிய விறையின் விறையின் மற்று விறையின் விறையின் விறையின் விறையின் விறையின் விறையின் விறையின் விறையின் விறையின் வேற்று விறையின் வி				
ந்த ஆ	oèn (G	வரிக்கு முன் இலாபம் (ரூ. கோ		்கு பின் இலாபம் (ரூ. கோடியில்)***	அன்புடையிர். டேபாசிட்டுவறுக்கு அழைப்பு விடுக்கும் வற்றிக்கை அல்லது விளம்பர வடிவிலாக	apppass ("Junto 4 G 4 1	") Garuhurar Agesanisair (G	டெபாசிட்டுகளை ஏற்றுக்கோள்ளுக்	்) விதிகள், 2018 ("விதிகள்") என்பதன்
2022- 2021-		4,465 2,932		3,333 2,180		வான்றும் அறப்பாட்டம் 200 200 அன்ற அப்பிட்ட 4 வற்றம் நிறுவனங்கள் சட்டம், 2015 ("சட்டம்") என்பதன் விரியு 72 ஆக்பவதித் 1. உழின் 2023 தேகியட்ட நம் ஒப்பத்த வநும் அறும் ஆகிய வரும் 2 வட்டம் கலியன் கிலிட்ட ("நிறுவனர்") நிறுவனதிகள் வட்டபுரம் நணிக அன்றின்பு, நிறுவனகிறில் பெளியிறவை நற்றப்பில் செறுத்தவறிம் நிறுவனதிக்கியற்றப்	ள் தேவைக்கினங்க, சார்பற்ற தன பட பிற்சேர்க்கையின் விதிமுறைக நக்குமானத்தாகிய பி. என். கார்க்	16க்கையாளர் சான்று முக்கினங்க இந்த அறிக்கை வழ கோ. ஏல் ஏல் டு கிலையார்	phacujāpg.	e which confidence is con-
2020-	-21	1,233		877		 கட்டன் வல்பன வல்பட்ட ("அறுவன்ற") அறுவருத்தன் கட்டமும் தன்கக் அன்றின்படி நிறுவனவிலிருக்கும் டொளிட்டுகளைத் திருப்பிச் சேனுத்துவதில் நிறுவனத்தின் பொறுப்பு 	நெலாம் நவற்கில்லை என்பதற்ற	s enterpelás Cación Careter	nucleres.	a company of other
b. குறிப்பெட்டமூன்ற தீதியாண்டுகளைப் (Іспудачен, ўдачеўднік афіядасі	்ட்ட டிக்டென்டுகள்; உத்த மூன்ற ஆன்டுகளுக்கன இடைபெற அறினிக்கப்பட்ட டிவிடெண்	ட் கவநேற் நேஷ்போ (வரிக்குப் கின் (ட்டவட்டி / செலுத்தப்பட்ட வட்டி) பட்ட கவரேஜ்	நிறுவாதின் பொறுப்பு 3. அமைத்து அல்லவுள் ஆக்கின உருவாக்கம் மற்றம் புரம்பிட்டி, மற்றும் அதன் இந்த போறுப்பில், அதிகை நபாரிப்பு மற்றம் மழங்குதுக்கு தொடர்கள். படி ஒழிக்கைத்து தக்காற்ற நியாமான முதலில் மற்றிகளை பிழுக்கினம், 4. நிறுவாம் உருவாகிய நிட்டதின்பா, பெரார்ட் நென் பெல்தர் சூரும் சமைதில் மிறிவும் அருகியகை, அக்கும் நின்மாகத்திற்குள்ளது. செய்யும் போறுப்பும் நிறுவாகதின் நின்மாகத்திற்குள்ளது. காண்டிய கொறுப்பும் நிறுவாகதின் நின்மாகத்திற்குள்ளது.	பாடைக்கத்திற்கு ஆதரவான மற்ற உள் கட்டுப்பாடுகளின் வடிவனம் ந ஆகியவை உட்படும்.	பறவுகள் உட்பட, இணைக்கப்ப ப்பு, செயலைக்கம் மற்றும் பராம	படமுள்ள ஃபார்ம் டி பி டி 1-ஐ தயரி ரிப்பு, அந்தடன் நபரிப்பிற்கு போ	பபது நிறுவன நிர்வாகத்தின் பொறுப்பர ருத்தமான அடித்தனத்தை அமைப்பது மற்
நிதி ஆண்டு	G _g	ரகை (கு. கோடியில்)		Cyce	Cur"	 Byparant a marriadur fil. Lafdrium, Or. Linft: Dark Gobert Agast sound diffoliops appoilease, adeag diferiture au discrete appoilease." ("Liurità Calcula") Or. Inc. 1. Appoilease. 	36 டெயலிட்டுகளை திருப்பெனி டி பி டி 1'') மற்றும் சட்டத்தின் பி	ikgih / Opush Gelissih Gungi Rhaj 73 e.s.dr Oprich jescus	்பு நிறுவனத்தின் நிர்வாகத்திற்குள்ள விதிகளின் தேவைவளுக்கு இனங்கி	து. மேலும், "பெர்சிட்டுவளுக்கு அழை நிறுவரை செயல்படுகிறது என்பதை உ
2022-23 2021-22		888 666	1000 750	220 780	3.23 0.36	Georgia Gungorija gipuneggia pramagopijanegi. garbinaszenfek Gungorij. G. garbinas Geourouti, nambig ujdjaninak inggia glipuneb uminikajik	இதர தொடர்புடைய பதிவுகள்	மற்றம் ஆவளங்களின் படி,	31 webs 2023 and fidency from	சையிலிருக்கும் டோசிட்டுகளை திரும்
2020-21	sens embeliui a ana to o	355	400	40	0.84	மாறுத்துவறில் நிறுவளர் நவற்கில்லை என்பதற்கான நிபர்பமான அடிப்படை. 6. இந்த சுன்றவித்தம் நேர்க்கதிற்காக, நிர்வாகதின் கோரிக்கவகின்படி, 31 செனுக்கள்கில் எறிதைற் அறைதல் கொக்கில்களர். அவ கொக்கை கொக்குக்கின்பது	வை உத்திரவாத்தை அளிப்பது மார்ச் 2023 வரை நிழுகவவிழ ந்தன்வர் நீது நால்கள் காக்ஸ் ப	oresin Gurgicungs. pirer Guurfichserer wijst undstadloger orbeit office	Co private affurtiggéGenti, o	த்தனம், முந்தைய ஆண்டுகளில் திரும் செயல்முறைகளை நாக்கள் போக்கோண்டி
"விக்குப் பித்தைய வாயக் (பேவே டே சந்தநிக்கை அல்லது விளக்காக் மே	"q" underge Gpfeldsoudge wfelduodd Gpfels suers are	ஒத்தப்பட்ட வட்டி மீத மட்டுமே எனக்கிடப்படும் மற்றம், எது வட்டி எவரேஜ் விகிதத்தைக் எனக்கிடுவதற்கு வரிக்குப் முற்றைய மூன்று தனிக்கை செய்யப்பட்ட பேலன்ஸ் ஷீட்டு முற் ஒருவிணைக்கப்பட்டனர்.	த்தைய பன வைவாகக் கருநப்படு எரில் இருப்பதுபடியான திறுவக்கி	திற்கு. இத் திற்கேலைகள் நக	gyranneg	pedisacutareful kurgosu, p. pedisacutareful kurgosu, p. pedisacutareful kurgosu, Geoggangkia நிறுவன் நக்குக்கால் விருந்திகள் மற்றும் நிறுவனம் புரைவிகள், இது கைகுக்குக்கு நிறுவத்து நக்குக்குக்கால் நிறுவத்து கிறுக்கியும். அது மார்க்குக்குக்கு நிறுக்குத்துக்கு நிறுக்குக்குக்குக்கு நிறுக்குக்குக்குக்கு நிறுக்குக்குக்குக்குக்குக்குக்குக்குக்குக்	ான நித்தியை அநிக்ககள், கன	ntgeefer uppetiedt, Gillind	ரிட் பதிவுகள் மற்றும் நிறுவனம் ப	ராவிக்கும் மற்ற தொடர்புடைய பதிவுக
againt (Generales guinelle)		டும் ஒருவினைக்கப்பட்டன். 31–03–2023–ல் இருப்பதன்படி	31-03-2022-0	31-	(ரு. கோடியில்) 03–2021–ல்	 b) டோசிட் படுவுகள் மற்றும் இதர தொடர்புடைய படுவுகளில் அடங்கியுள்ள c) டொசிட்டுகள் காலங்கடற்று விட்டமைய என்பதை நிர்காவிக்க, 31 மார்ச் 2 	விபரங்களின் தும்பிபத்தன்பைவ 023 வரை நினுவவபிலிருக்கும் (ப நிர்வாகிக்க நாங்கள் அடங்கி டெபாசிட்டுகளின் கால வரைபல	புள்ள விபரங்களை மாநிரி அடிப்ப சறவை நாங்கள் சரிபாந்தோம்.	eculia efluntéCent.
வியரம் சொக்குக்கள்	40	இருப்பதன்படி	இருப்பதன்படி	Be	குப்பதன்படி. -	6) பெரசிய பழிவுள்ள முற்றம் இந்த பேரப்பிறம் படி பழிவுள்ள அடி கடியின் (பி. பெரசிய முறிவுள்ள மாக்கட்டது மிறிவுள்ள முறிவுள்ள நிறிவுள்ள நிறிவுள்ள முறிவுள்ள முறிவுள்ள முறிவுள்ள நிறிவுள்ள நிறிவுள்ள முறிவுள்ள முறிவுள்ளின்றனர்.	தனைகை செற்றுள்ளோற் நீள்ஸ்டிப்பூட் ஆஃப் சார்டர்டு அ பாருள் தவரான விளக்கல் எதுவ	ஃந்தும் அது பந்நிய திருத்தப்ப (க்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்திய ம் இல்லை என்பது பந்நிய தியா	ந தனைகளை கருத்தை, 3 மே 20 பா வழங்கியுள்ள மத்த அதிகாரப்பு rusorன அடிப்படையிலான உத்திரவ	ை அதன்பட மாவளின் அறிக்கை மூல் ரிவ அறிவிப்புவதுக்கு இணங்கி, இந்த மதத்தை பெறுவதற்கு தனிக்கையை உர
(1) நடப்பு-அல்லாத சொத்துக்கள்			14,000			திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற இந்த தரநிலைகள் உத்தரவிடுகின்றன. க. இன்னட்டும், ஆட்ஸ் எஸ்ம்ற அக்கடின்டன்ற் ஆட்ஸ் இந்தியா வழக்கியுள்ள என்றன் கோகணைகளை மேக்கும் அக்கடின்ற இக்கட்ட	r executives Opric again RicCom	ட்ஸ் அல்லது சட்டிக்கிலேட்ஸ் நா வரங்கியுள்ள சேல	Aunt deGueya unicurdo (2016-	ம் திருத்தப்பட்டது) என்பதற்கினங்க நார் மாடல் கிணங்க கோண்டென்றை
(a) பிராப்பர்ட்டி, ஆலை மற்றும் (b) கேடிட்டல் வர்க்-இன்-பிராவி		1,068	1,012		1,026	எங்கள் மேறுகைகளை மேற்கொண்டு வசோம். இன்னடிட்டிட் ஆட்டி சம்ட்டிட் தோட் அதன்றித்திறு. 9. ஸ்டாஸ்ட்டி ஆன் குமாலிட்டி கன்பிரால் (எஸ் கிடி தி.) டிறிக்டாரிகள் போடி அன்றுமுன்ன அண்டு சிகேட்ட என்னேன் எங்கேலுகொண்டன். ஆகியவற்றின் தொ 10. இறவைத்தின் நிர்வாகதிட்டிற்குற நாக்கை டொருத்தமான விறிதித்துவங்கள்	y ஆண்ணுகையாக ஆஃப் இந்த ரான்ஷியல் இன்ஃப்13ம்ஷன்ஸ்-ம	inge epiter transport of the second s	_{уч} ин-не чуркулеру сумска Симинана Софболагуул учига	eriin geenia osiangia nagi aasi Kiq adii:Opia 2unt 29dab, nasia
(c) ரைட்-ஆஃப்-பூஸ் அமெட்		1,058	877		854	அடிபுருள்ள அன்டு 62வட் ஸ்லீசன் எப்தேடுகொட்க ஆகியவற்றின் தொ 10. திறுவனத்தின் நிர்வாகத்திடமிருந்து நால்கள் பொருத்தமான ரெறிதித்துவங்கள	.fujer. su Gungggsoner Gperes er GugggerGerinb.	systemica Generic SerCe	era).	
(d) முதலீட்டு சொத்து (d) அருவமான சொத்துக்கள்		1 34	35		24 55	கருத்து 11. மேற்கள்ட மங்கள் சேரதனைகின் அடிப்படையில், மற்றும் நிறுவரைத்தின் நி நிறுமையிலிருக்கும் டெயாசிட்டுகளின் திருப்பிச் சேறுத்தவில் நிறுவனம் தவறவ பயன்பட்டில் கட்டும்பாடு	teinságnó erássyság lavítás Bósso erányy erásat agági.	ப்பட்ட நகவல் மற்றும் வினக்	sniedłany. OpCetawa 1-0 gy	909CLU4, 31 omb 2023 andry o
(f) மேம்பாட்டின் கீழுள்ள அரு	ишпет Сепфуйлай	10	11		8	விறுந்தன். என்ன பிருந்தனரின் அதப்படையில், பிறும், நிறுவாதின் நி திறுகையிலிருந்தி, பெடர்க்ட்டுகளின் நிறுப்பில் செறுத்தவின் நிறுவனை அன்ற பயன்னட்டிக் கட்டும்படு 12. உங்களின் நிறுப்பிட்ட செரிக்கையின் அடிப்படையின் வழங்கப்பட்டுள்ள இந்த அனுக்கின்றி நிறு என்று வெடுந்த நோக்கதிற்காகவும் பயன்படுத்தப்பட, வின் ஆர் கொள்ள வி. இ.	சான்ற நிறவன பதிவானருக்கு	Sts minus figures exti	Gka e.pojii gGt Ggránggigara i	oc.90cumps, ensemble englighte
(g) நிதி சொத்துக்கள் (i) முதலிடுகள்		1,116	869		759	அதாரையை தரத் சன்று வேற்றத் தோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட, பி என் ஆர் - கோ. எம் எம் பி எஸ்ட்டர்டு அக்கவுண்டுக்குகள்	wagnese etc.com adegy	governous acrig.		
(ii) Gupágás sudradr		51 523	40 508		41 283	enticutig அக்கவுள்ட்டன்டுகள் ஐ.சி.ஏ.ஐ.பெர்ம் புதிவு என்ற 101248WW-100022 இடம் 9 பெர்களுரு தேதி : 6 ஐவே 2023				விகாஷ் குப்தா பார்ட்ளர்
(ii) மற்ற நிறி சொத்துக்கள்(h) டெஃபர்டு வரி சொத்துக்கள்		144	136		105	優にか:Gurlangsig Gpp : 6 gp6m 2023 以 4 g mdr: 22218485BGYWCE9838			Quib	பர்ஷிப் என் : 218495
(i) வரி சொத்துக்கள் (தின் மதிப் (j) மந்ற நடப்பு-அல்லாத சோத்	ių)	146 134	135 74		120 67	தேசேக்கை 1: திட்டத்தில் குறிப்பெப்பட்ட காவத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் நிறு	டைப்பன் கம்பெ மனத்தால் அப்பால்ப் அவக அரகும்	uafi sõidQLL Jurg, 31 jordé 2023 jajon n	avest Segvenov/Segvenar Qui vinil i Ove	after allegationer.
		4.402	3,758	_	3,359	கோல்டன் தறாடுவல்ட் தீட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைவின்படி (அ	தாவது, நிறுவ னத்தின் பொது ம	க்கள் டெபாசிட் திட்டம்), குறை	ந்தபட்சம் கு. 2000 அல்லது அதற்	såsurer 10 Senourer uns sojerer

(2) ра. бај Фелдуалей
(а) «крум»
(а) «Бр. Фелдуалей
(а) «Бр. Бр. Фелдуалей
(а) «Бр. Бр. Фелдуалей 14,952 12,787 2,143 908 119 673 128 662 15

97 - Spirites I. (E. J. Age (2016)). Co. L. conglide, and confidence (1916) and process of the p

Big righten figure jab Bulgeri gude gelden gedentige, in "minde Gunte Gu

THE THE PROPERTY THE PROPERTY TO A SKINN FITTAN ENERGINE, INTERNAL THE PROPERTY OF THE PROPERT

SI. PARTICULARS

hranches or units, if any.

d. Brief particulars of the management

Date of passing of Board resolution.

TITAN COMPANY LIMITED

Registered Office: 3, SIPCOT Industrial Complex. Hosur 635 126. Tamil Nadu. TITAN E-mail: investor@titan.co.in Website: www.titancompanv.in Tel.: +91-80-6704 7000 CIN: L74999TZ1984PLC001456

FORM DPT-1

A TATA Enterprise

CIRCULAR OR CIRCULAR IN THE FORM OF ADVERTISEMENT INVITING DEPOSITS [Pursuant to Section INFORMATION . GENERAL INFORMATION Name, address, website and other contact details of the company. Titan Company Limited, No.3, SIPCOT Industrial Complex, Hosur, 635 126. Tamil Nadu. www.titancompany.in; Ph.: 04344-276037 b. Date of incorporation of the company. 26th July, 1984 Business carried on by the company and its subsidiaries with the details of - Watches and Wearables Watches and Wearables

Jewellory

Eyewear

Others (Fragrances and Fashion accessories, and Indian dress wear)

BUSINESS CARRIED ON BY THE SUBSIDIARIES OF THE COMPANY AS ON DATE:

1) Titan Engineering & Automation Limited (TEAL): In the business of precision engineering and automation.

1) Carattane Trading Private Limited: One of India's leading e-commerce company with online and offline presence in which the Company has majority stake.

1) TitaL Watches Switzerland AG (formerty Favre Leuba AG, Switzerland)

Titan Watch Company Limited, HongKong: Titan Watch Company is a subsidiary of the Company's subsidiary Titan Holdings International FZCO, Dubai. It has a capital of HK \$
10,000 and no Profit and Loss account has been prepared as it has not yet commenced business.

5) Titan Holdings International FZCO, Dubai: Titan Holdings International FZCO is a company formed as a Free Zone Company on 22nd October 2019 with a view to carry out business activities and invest in the share capital of any other companie/Sentities either as a joint venture partner or as its wholly owned subsidiary for carrying out business activities. activities and invest in the share capital of any other companies/entities either as a joint venture partner or as its wholly owned subsidiary company for carrying out business activities. Titan Global Retail LLC, Dubai: Titan Global Retail LLC was formed on 15th December 2019 as a subsidiary of Titan Holdings International FZCO to carry out business activities and Itan Global Hefall LLC, Dubal: Irian Global Hefall LLC was formed on 15" December 2019 as a subsidiary of Irian Holdings International 220 to carry out Dusiness activities and retail trade in the industry in which Titan Company operated.
 Titan Commodity Trading Limited: Incorporated on 10" August 2020 to provide securities proking in commodity derivatives segment. The Company is a member of Multi Commodity Exchange of India Ld (MCX). It is also registered with Securities and Exchange Board of India (SEBI).
 StudioC Inc. USA: Was Incorporated on 11" February 2021 as a 100% subsidiary of CaratLane Trading Private Limited with the objective of retailing of jewellery in North America.
 TEAL USA Inc.: Was Incorporated on 15" April 2021 as TEALs wholly owned subsidiary, with the objective of business development for its Aerospace Automation Solutions.
 TCI. North America Inc. USA: Was Incorporated on 15" April 2021 as TEALs wisholly owned subsidiary with the objective of carrying on business of eyewellery retailing.
 Titan International OFZ LLC, Qatar: Was incorporated as a wholly owned subsidiary of Titan Holdings International, FZCO effective 1st December 2022, will carry on the business of Il ideath Pordures.

The Company is managed by the Managing Director and a team of professional managers, subject to the superintendence, control and direction of the Board of Directors

of Lifestyle Products.

DETAILS OF BRANCHES/ UNITS OF THE COMPANY: Company has:
Regional offices at Bangalore, New Delhi, Mumbai and Kolkata
Regional offices at Bangalore, New Delhi, Mumbai and Kolkata
Manufacturing & assembly units at Hosur (Tamil Nadu), Coimbatore (Tamil Nadu), Chikkaballapur (Karnataka), Mumbai (Maharashtra), Noida (Uttar Pradesh), Roorkee
(Uttarakhand), Pantnagar (Uttarakhand), Kolkata (West Bengal) and Rangpo (Sikkim)

Names, addresses, DIN and occupations of the directors as on date.

Address Mr. S Krishnan, IAS (Chairman) Additional Chief Secretary to the Government of Tamil Nadu, Industries Department, Secretariat, Chennai 600 009 | 03439632 Indian Administrative Service Ms. Mariam Pallavi Baldev, IAS Additional Secretary to Government Industries, Investment Promotion and Commerce Department. 09281201 Indian Administrative Service Ms. Javashree Muralidharan IAS Special Secretary to the Government of Tamil Nadu, Industries Department, Chennai - 600 009. 03048710 Indian Administrative Service No. 884, Chaitanya, Indiranagar I Stage, Bangalore - 560038 Mr. Bhaskar Bhat 00148778 Company Director Mr. C K Venkataraman 'INTEGRITY', #193, Veerasandra, Electronics City P.O., Off Hosur Main Road, Bangalore - 560100 05228157 Managing Director Mr. N. N. Tata Bombay House, 24 Homi Mody Street, Mumbai - 400 001. 00024713 Company Directo 28/2, Friends Colony (West), New Delhi - 110 065. Mr. Ashwani Pur 00160662 Company Director Saint-Gobain India Private Limited, 7th Floor, Sigapi Achi Building, 18/3 Rukmani Lakshmipathi Road, Mr. B Santhanam 00494806 Company Director Egmore, Chennai - 600 008 Mr. Pradyumna Vyas E/5, Faculty House, Nr. Museum, Paldi, Ahmedabad, Gujarat - 380007 02359563 Company Director Dr. Mohanasankar Sivaprakasam Department of Electrical Engineering, Indian Institute of Technology Madras, Chennai - 600036 08497296 Company Director 08572868 Ms. Sindhu Gangadharan Villa 52, Prestige White Meadows, Sai Layout Road, Sathya Sai Layout, Whitefield, Bangalore - 560066 3302 A Wing, Vivarea, Jacob Circle, Mahalaxmi, Mumbai - 400011 00422796 Company Director Mr. Sandeep Singha

Titan Company Limited is a joint venture between the Tamil Nadu Industrial Development Corporation Limited and Tata Group and is listed on the BSE Limited and National Stock Exchange of India Limited. The Company has been in existence for over 35 years and has grown from a one product Company to a multidivisional multilocation entity with revenues of ₹38,569 crore and profits before tax of ₹4,465 crore for the year ended March 31* 2023. The net worth of the Company is \$11,994 crore (as on March 31* 2023) and the Company has consistently paid equity dividends for 25 years. The Company does not have any long term debt in its capital. The monies being raised under the deposit scheme are purely advances from its customers towards jewellery purchases and hence do not pose any financial risk except normal business risk that any company in business may face. f. Management's perception of risk factors. 9 Details of default, including (i) Statutory dues: Nil

the amount involved, duration (ii) Debentures and interest thereon: Nil of default and present status, (iii) Loan from any bank or financial institution and interest thereon: Nil in repayment of n repayment of 2. PARTICULARS OF THE DEPOSIT SCHEME

b. Date of passing of resolution in the general meeting authorizing the invitation of such deposits. September 13th 2014 c. Type of deposits, i.e., whether secured or unsecured. Unsecured d. (i) Amount which the Company can raise by way of deposits as per the Act & Rules made thereunder (25% from Public- ₹3,016 crores; 10% from Members- ₹1,207 crores)*
(ii) Aggregate of deposits actually held on:
a) Last day of the immediately preceding financial year b) On the date of issue of circular or advertisement (as on May 2nd 2023)

₹2,254 crore (iii) Amount of deposits proposed to be raised ₹4,223 crore (iv) Amount of deposit repayable within the next twelve months * To compute the amount that the company can raise by way of deposits, free reserves including security premium (₹139 crores) and excluding items of other comprehensiv income (debit balance of ₹71 crores).

e. Terms of raising of deposits: Duration of scheme 12 months scheme 12 months jewellery purchase plan, where the customer has to pay 10 installments and the scheme matures after the completion of 366 days from the date of joining the scheme

of joining the scheme.

The scheme will allow the customer to pay 10 fixed monthly installments of minimum of ₹2,000/- or above (in multiples of ₹1,000). In a span of 10 months, customer has to pay one installment every month. The installments have to be paid as per the due dates based on the date of enrollment.

The customer is mandatorily required to redeem before 400 days from the date of payment of first installment. Since, it is a jewellery purchase scheme, there is no return offered as interest. However, discount is offered at the time of purchase of jewellery by the customer on purchasing full value of installments paid as below:

Discount offered at the time of redemption is 75% (seventy five percent) of 1 (one) month installment upon completion of 366 (three hundred and sixty six) days from the date of joining the scheme.

If a customer wishes to redeem prior to maturity and redeems after 300 (three hundred) days but before the completion of 366 (three hundred and sixty six days), eligible discount will be ranging between 55% (fifty five percent) and 75% (seventy five percent) of 1 (one) month installment based on number of days. Such discount will be variable, based on when the jewellery is purchased by the customer.

Further, where a depositor:
does not purchase the jewellery within 400 (Four hundred) days; or pre-closes their account after 180 days and prior to 300 days, the Company shall refund the amounts aggregating to the installments paid by the depositors until the date of the refund and provide a prorated discount voucher that the customers can utilize on purchase of jewellery from the Company for full value of installments paid. Rate of interest

May 3rd 2023

₹4.223 crore

Mode of payment Cash/ Cheque/ DD/ ECS/ ACH/ Credit Card Electronic payment by way of monthly advances Mode of repayment

Redemption of the advance will generally be by way of purchase of jewellery.
In case the customer requests refund in cash, payment will be made by cheque/ DD/ electronic transfer.
In case the customer does not redeem within 400 days the installment amount would be refunded by way of cheque/ DD/ Electronic transfer. A discount voucher for the eligible discount amount will be provided which can be utilized on the purchase of jewellery from the Company for full value of instalments paid subject to the conditions above. Proposed time schedule mentioning the date of The Company has been operating these schemes for its customers with effect from 1st November 2014. This circular is being opening of the Scheme and the time period for which the circular or advertisement is valid. issued to continue to accept subscriptions during the balance period of FY 2023-24 and till the date of publication of the new circular in FY 2024-25. This circular shall be valid till 30th September 2024 or the date of the Company's Annual General Meeting

in 2024, whichever is earlier. The Company has been operating the above jewellery scheme for more than a decade. As per the Companies Act, 2013 advances collected under these schemes are construed as deposits. For the Company, these schemes are customer acquisition programmes, whereas for the customer, these schemes provide an opportunity to purchase jewellery by paying installments on a monthly basis. g. Reasons or objects of raising the deposits

h. Credit rating obtained (i) Name of the Credit Rating Agency I C R A Limited

(ii) Rating obtained

carries lowest credit risk. Valid till April 26th, 2024 (iv) Date on which rating is obtained April 28th 2023

Short particulars of the charge created or to be created for Unsecured and therefore not applicable

Any financial or other material interest of the directors, promoters or key managerial personnel in such deposits and the effect of such interest in so far as it is different from the interests of other persons. 3. DETAILS OF ANY OUTSTANDING DEPOSITS

a. Amount outstanding: ₹2.290 crores b. Date of acceptance On various dates c. Total amount accepted: 3,890 crores (during the FY 2022-23 with different maturity dates) Since it is a jewellery purchase scheme, there is no return offered as interest. However, discount ranging between 55% and 75% of one installment is offered to customer at the time of purchase of jewellers Total number of depositors: 6.70.416

Default, if any, in repayment of deposits and payment of interes thereon, if any, including number of depositors, amount and duration of default involved: g. Any waiver by the depositors, of interest accrued on deposits. Nil

4. FINANCIAL POSITION OF THE COMPANY

a. Profits of the company, before and after making provision for tax for the three financial years immediately preceding the date of issue of circular or advertisement

Financial Year	Profit Before Tax (₹in crores)	Profit After Tax (₹in crores)			
2022-23	4,465	3,333			
2021-22	2,932	2,180			
2020-21	1,233	877			
b. Dividends declared by the company in respect of the said three financial years; interest coverage ratio for last three years (Cash profit after tax plus interest paid/interest paid/					

Financial Vacu	Dividend	Interest Coverage	
Financial Year	Amount (₹in crores)	%	Ratio*
2022-23	888	1000	223.23
2021-22	666	750	780.36
2020-21	355	400	40.84
*interest coverage ratio is computed only o	n the interest paid on borrowings and	excludes interest paid on gold loan ar	nd interest on lease liability

"* profit after tax (reported in point "a" above) has been considered as cash profit after tax for computing interest coverage ratio.

A summary of the financial position of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures of previous years were regrouped wherever necessary). (₹ in crores)

Particulars	31-03-2023	31-03-2022	31-03-2021
ASSETS			
(1) Non-current assets			
(a) Property, plant and equipment	1,068	1,012	1,026
(b) Capital work-in-progress	117	60	17
(c) Right-of-use asset	1,058	877	854
(d) Investment property	1	1	24
(e) Intangible assets	34	35	55
(f) Intangible assets under development	10	11	8
(g) Financial assets			
(i) Investments	1,116	869	759
(ii) Loans receivable	51	40	41
(iii) Other financial assets	523	508	283
(h) Deferred tax assets (net)	144	136	105
(i) Income Tax assets (net)	146	135	120
(j) Other non-current assets	134	74	67
	4,402	3,758	3,359
(2) Current assets			
(a) Inventories	14,952	12,787	7,984
(b) Financial assets			
(i) Investments	2,143	15	2,753
(ii) Trade receivables	908	495	291
(iii) Cash and cash equivalents	119	117	147
(iv) Bank balances other than (iii) above	673	932	365
(v) Loans receivable	128	419	73
(vi) Other financial assets	662	762	217

c) Other current assets	1,101	852	671
	20,686	16,379	12,501
TOTAL ASSETS	25,088	20,137	15,860
EQUITY AND LIABILITIES			
Equity	20		
(i) Equity share capital	89	89	89
(ii) Other equity	11,905	9,284	7,464
11.1.00	11,994	9,373	7,553
Liabilities			
(1) Non-current liabilities			
(a) Financial liabilities	1.359	1.026	971
(i) Lease liability (b) Provisions	214	1,026	143
(b) Provisions	1.573	1,205	1,114
(2) Current liabilities	1,573	1,205	1,114
(a) Financial liabilities			
(i) Borrowings	1.190	225	_
(ii) Gold on loan	5.090	5,161	4,094
(iii) Lease liability	223	193	178
(iv) Trade payables			
- Total outstanding dues of micro and small enterprise	139	198	158
- Total outstanding dues of creditors other than micro			
and small enterprise	826	857	537
(v) Other financial liabilities	497	429	218
(b) Other current liabilities	3,365	2,386	1,905
(c) Provisions	118	30	23
(d) Current tax liabilities (net)	73	80	80
• •	11,521	9,559	7,193
TOTAL EQUITY AND LIABILITIES	25,088	20,137	15,860

			(₹ in crores)
Particulars	2022-23	2021-22	2020-21
A. Cash flow from operating activities			'
Net profit before tax	4,465	2,932	1,233
Adjustments for			
- Depreciation/amortization expense	364	347	331
- Net unrealised exchange gain /(loss)	(1)	(1)	1
- (Gain)/ loss on sale/ disposal/ scrapping of property, plant & equipment (net)	3	3	6
- Gain on sale of investment in joint venture	2	+	(4)
Provision for doubtful trade receivables(net) and bad trade receivables written off		0	34
- Interest income	(137)	(92)	(73)
- Dividend income	(0)	(24)	(24)
- Gain on investment carried at fair value through profit and loss	(106)	(86)	(34)
- Gain on pre-closure of lease contracts	(14)	(20)	(12)
- Rent Waiver		(30)	(57)
- Hent Walver - Impairment of investment in subsidiary	(2)	(30)	137
· · · · · · · · · · · · · · · · · · ·	040	105	181
- Finance costs	240	195	
Operating profit before working capital changes	4,814	3,224	1,719
Adjustments for	44.41	4	
- (Increase)/ decrease in trade receivables	(414)	(204)	(78)
- (Increase)/ decrease in inventories	(2,165)	(4,803)	(243)
- (Increase)/ decrease in financial assets – loans receivables	(17)	(1)	(6)
- (Increase)/ decrease in other financial assets	100	(511)	245
- (Increase)/ decrease in other assets	(287)	(185)	(34)
- (Increase)/ decrease in gold on loan	(71)	1,067	2,587
- (Increase)/ decrease in trade payables	(89)	362	187
- Increase/ (decrease) in other financial liabilities	41	189	254
- Increase/ (decrease) in other current liabilities	979	481	(218)
- Increase/ (decrease) in provisions	61	51	(49)
Cash (used in)/ generated from operating activities before taxes	2,952	(330)	4,364
- Direct taxes paid, net	(1,142)	(796)	(263)
Net cash from/ (used in) operating activities	1,810	(1,126)	4,101
Purchase of property, plant and equipment, intangible assets and investment property	(288)	(173)	(111)
Proceeds from sale of property, plant and equipment	10	6	7
Purchase of investments in subsidiaries and other equity instruments	(15)	(169)	(30)
Loans repayment / (given to) received from Subsidiaries	- (10)	(100)	2
Proceeds from sale of investment in joint venture / subsidiaries			43
Investment in Non-convertible debentures	(353)	(100)	(5)
Inter-corporate deposits placed	(570)	(1,094)	(150)
Proceeds from inter-corporate deposits	864	750	100
·	260	(568)	(60)
Bank deposits matured/ (placed), net		(/	
(Purchase)/ sale of mutual funds, net	(1,729)	2,815	(2,640)
Loan given to Company's franchisees and vendors	-	(34)	(97)
Proceeds from loan given to Company's franchisees and vendors	3	34	94
Dividends received from subsidiary	•	24	24
Lease payments received from sub-lease (excluding interest received)	30	21	19
Interest received	135	52	60
Net cash used in investing activities	(1,653)	1,564	(2,744)
Repayment/ proceeds from Borrowings (net)	965	225	(626)
Dividends paid including dividend distribution tax	(666)	(355)	(355)
Payment of lease liabilities (excluding interest paid)	(214)	(143)	(98)
Finance costs paid	(240)	(195)	(181)
Net cash used in financing activities	(155)	(468)	(1,260)
Net cash generated/ (used in) during the year (A+B+C)	2	(30)	97
Cash and cash equivalents (opening balance)	117	147	50
Add/ (Less): Unrealised exchange (gain)/ loss			
Cash and cash equivalents (closing balance)	119	117	147
Any change in accounting	110	1 117	177
policies during the last three years and their effect on the profits and the reserves of the company. The financial statements of the Company are prepared in a Accounting Standards) Rules, 2015 and Companies (Indian Ac	ccordance with Indian Acco counting Standards) Amendr	ounting Standard ("Ind AS") notific ment Rules, 2016 read with section	ed under the Companies (Ind n 133 of the Companies Act, 20

DECLARATION BY DIRECTORS

The Board of Directors hereby declare that the Company has not defaulted in the repayment of deposits accepted either before or after the commencement of the Act or payment of interest on such deposits and where a default

had occurred, the Company made good the default and a period of five years had lapsed since the date of making good the default; they have satisfied themselves fully with respect to the affairs and prospects of the Company and that they are of the opinion that having regard to the estimated future financial position of the Company, the Company will be able to meet its liabilities as and when they become due and that the Company will not become insolvent within a period of one year from the

of the Company, the Company will be also as a state of issue of the circular or advertisement; the Company has compiled with the provisions of the Act and the rules made thereunder; the compliance with the Act and the rules does not imply that repayment of deposits is quaranteed by the Central Government:

the deposits accepted by the Company before the commencement of the Act have been repaid and unclaimed amounts will be returned to customers and balance unclaimed subscription amounts will be treated as unsecured and ranking pari passu with other unsecured liabilities. In case of any adverse change in credit rating, depositors will be given a chance to withdraw deposits without any penalty. The deposits shall be used only for the purposes indicated in the Circular or Circular, in the form of advertisement

The deposits accepted by the Company (other than the secured deposits, if any, aggregate amount of which to be indicated) are unsecured and rank pari passu with other unsecured liabilities of the Company.

This circular is issued on the authority and in the name of the Board of Directors of the Company, the text hereof has been approved by the Board of Directors at its meeting held on May 3rd 2023, and a copy thereof, signed by a majority of the Directors of the Company, has been filed with the Registrar of Companies. BY ORDER OF THE BOARD

C K Venkataraman Date: May 3rd 2023 Place: Bengaluru Managing Director Independent Auditor's Certificate

The Board of Directors

Titan Company Limited,
'Integrity', #193, Veerasandra, Electronic City P.O Off Hosur Main Road, Bengaluru, Karnataka - 560 100

Dear Sirs,

Independent Auditor's certificate pursuant to the requirement of Rule 4 of the Companies (Acceptance of Deposits) Rules. 2018 ("the Rules") relating to 'circular or circular in the form of advertisement inviting deposits ("Form DPT 1") and Section 73 of the Companies Act, 2013 ("the Act")

This report is issued in accordance with the terms of our engagement letter dated 2 June 2023 and addendum to the engagement letter dated 2 June 2023.

We, B S R & Co. LLP, the statutory auditors of Titan Company Limited ("the Company") have been requested to certify that the Company has not committed default in the repayment of deposits which

are outstanding as on 31 March 2023 as stated in Annexure 1.

agement's Responsibility
The Company's management is responsible for the preparation of the accompanying Form DPT 1 including the creation and maintenance of all accounting and other records supporting its contents.
This responsibility includes the design, implementation and maintenance of internal controls relevant to the preparation and presentation of the Statement and applying an appropriate basis of

preparation and making estimates that are reasonable in the circumstances. The Company's Management is responsible to repay/redeem the deposits as and when such deposits become due as per the scheme formulated by the Company, Also, the Company's Management is responsible for ensuring that the Company is in compliance with the requirements of the Rules relating to 'circular or circular in the form of advertisement inviting deposits' ("Form DPT I") and Section

Auditor's Responsibility Our responsibility is to provide a reasonable assurance that the Company has not committed a default in the repayment of deposits which are outstanding as on 31 March 2023 as per the audited books of account and other relevant records and documents maintained by the Company.

For the purpose of this certification, as per the request from the Management, we have restricted our verification for the deposits outstanding as at 31 March 2023 and thus we do not comment on compliance with the defaults, if any, in earlier years. We have carried out the following procedures as part of our examination:

a) Traced the amounts outstanding as on 31 March 2023 to the standalone financial statements, books of accounts, the Register of deposits, and other relevant records maintained by the Company. b) We have tested the details included in the register of deposits and other relevant records on a sample basis to determine the accuracy of the information included. c) We have tested the ageing of the outstanding deposits as on 31 March 2023 to determine whether the deposits are overdue.

The financial statements for the financial year ended 31 March 2023 have been audited by us on which we have issued an unmodified audit opinion vide our report dated 3 May 2023. Our audit of these financial statements was conducted in accordance with the Standards on Auditing and other applicable authoritative pronouncements issued by the Institute of Chartered Accountants of India. Those standards require that we plan and perform the audit to obtain reasonable assurance about there the financial statements are free of material misstatement.

We conducted our examination in accordance with the Guidance Note on Reports or Certificates for Special Purposes (Revised 2016) issued by the Institute of Chartered Accountants of India. The

Guidance Note requires that we comply with the ethical requirements of the Code of Ethics issued by the Institute of Chartered Accountants of India.

We have complied with the relevant applicable requirements of the Standard on Quality Control (SQC) I, Quality Control for Finns that Perform Audits and Reviews of Historical Financial Information, and Other Assurance and Related Services Engagements.

We have obtained appropriate representations from the Company's management.

11. Based on our examination as above, and according to the information and explanations given to us by the Management of the Company, we are of the opinion that the Company has not defaulted in the repayment of deposits which are outstanding as on 31 March 2023 as stated in Annexure I.

12. This certificate issued at your specific request is solely for the purpose of enabling the Company to submit this certificate to the Registrar of Companies. This certificate should not be used, quoted or referred to for any other purpose without our prior written consent. Accordingly, we do not accept or assume any liability or any duty of care for any other purpose or to any other person to whom this certificate is shown or into whose hands it may come without our prior consent in writing.

Chartered Accountants

ICAI Firm Registration Number: 101248W/W-100022

6 June 2023

Place: Bengaluru UDIN: 23218495BGYWCE9838 Arjun Ramesh

Titan Company Limited

Annexure 1: Details of deposits outstanding as at 31 March 2023 beyond the period specified in the scheme and not considered as default by the Company As per the terms and conditions of the Gold Harvest Scheme (i.e., public deposits scheme of the Company), the customer is required to make 10 fixed monthly installments of minimum ₹2,000 or more and the scheme matures after 300 days from the date of joining the scheme. The customer is mandatorily required to redeem the amount before 400 days from the date of payment of the first installment. In case, the customer does not redeem the amount before 400 days, the Company is required to refund the amount to the customer along with the applicable discount voucher that the customer has earned.

The details of Deposits outstanding as on March $31^{\rm st}$ 2023 are as below: Details Amount (₹In crores)

Deposits under Golden Harvest Scheme of the Company 2,290.11

Out of the above, deposits aggregating ₹51.23 crores are outstanding for a period greater than the term of the deposit described above. The aforesaid amount has not been considered as default by the Management as these have not been refunded on account of specific request by the Police or by Vigilance department (₹0.01 crore) and the balance (₹51.22 crores) relate to deposits which were either refunded by the Company through account payee cheques that have not been presented for payment to the Company's bankers, failed NEFT transactions due to incorrect account numbers updated by the customer or request received from customer for stop payment of cheques.

This circular is issued on the authority and in the name of the Board of Directors of the Company, the text hereof has been approved by the Board of Directors at its meeting held on May 3rd 2023, and a copy thereof, signed by a majority of the Directors of the Company, has been filed with the Registrar of Companies, Coimbatore, Tamil Nadu.

JC ghrinay SKIN ZOYA TITAN eyeplus, TANEIRA TITAN fastrack